மாற்றியமைத்து, மூளையைப் பயன்படுத்தி, திறமையைப் பயன்படுத்தி யார் தொழிலைத் தொடங்க முன்வந்தாலும், அவர்களுக்கு முழுக்க முழுக்க அரசு உதவி செய்கிற ஒரு புதுமையான திட்டத்தைக் கொண்டு வருவோம். அதிலே முதலாளிகளுடைய ஆதிக்கம் வர முடியாது. அப்படிப்பட்ட ஒரு புதிய கொள்கை வர முயற்சியாவது எடுக்க வேண்டுமென்று மத்திய அரசிடம் வற்புறுத்தினேம். ஆக, தொழில் வளர்ச்சியிலே நாம் ஒரு தெளிவான, திட்ட வட்டமான நோக்கோடு செயல்பட்டு வருகிறோம். ஆனல் நம்முடைய துர்பாக்கியம், அகில இந்திய அளவிலே ஒரு கொள்கை ஒப்புக்கொள்ளப்பட்டு, அதை நிறைவேற்றுவதற்கு முன்வந்தாலொழிய, அதற்குப் பண வசதி செய்து கொடுத்தாலொழிய, நம்மால் முன்னேற முடியாது என்பதை உணர்ந்திருக்கிறோம். அந்த முயற்சியில் டெல்லி விரைவிலே நடவடிக்கை எடுக்குமென்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. நம்முடைய மாநிலத்திலே தொழில் வளர்ச்சி ஏராளமாகப் பெருகி வருவதை எல்லோரும் பாராட்டினர்கள். அவர்களுக்கெல்லாம் நன்றி கூறி, அவர்களுடைய பாராட்டுகள் வீண் போகாத அளவுக்கு இன்னும் வேகமாக முயற்சிகளை எடுப்போமென்ற உறுதியைத் தந்து, என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்

3. அறிவிப்பு.

அவை கூடும் தேதியில் மாறுதல்.

MR. CHAIRMAN: Since Meeladi Nabi falls on 6th April 1974, in partial modification of the programme already announced, the Council will adjourn on the 4th April 1974 and meet again at 4 p.m. on Tuesday, the 9th April 1974

The House will now adourns and meet again at 4 p.m. tomorrow.